

பொன் வித்யாஜ்யம் கிடைப் பள்ளிகள்  
[2025-2026]

தமிழ் இரண்டாம் மொழி

வகுப்பு: நான்கு

ஆகஸ்ட் மாதப் பாடப்பகுதிகள்

Topic:

- \* காவன்காரர் (oral)
- \* யாழைக்கும் பாழைக்கும் சரி
- \* பனிடண்பு பயணம்
- \* உள்ளங்கையில் ஓர் உலகம்

Activity: காகிதத்தின் உண்ணப்பூக்கள்  
செய்தல்.

\* யாணாயும் பாணாயும்

வினா- விடை

① உழவர் யாணாயை எதற்காக கிரவன் கேட்டார்?

விடை: உழவர் தம் டகண் திருடணி விழாவின் உழர்வளம் விடுவதற்காக யாணாயை கிரவன் கேட்டார்.

② உழர்வளம் சென்ற யாணைக்கு என்ன நேர்ந்தது?

விடை: உழர்வளம் சென்ற யாணை கிறந்துவிட்டது.

③ டரியாத கிராமன் உழவரிடம் என்ன கூறியிருப்பார்?

டரியாத கிராமன் உழவரிடம் " நானா உங்கள் வீட்டிற்கு உணிகளை வரவழையுங்கள். நான் சொல்வது போலச் செய்யுங்கள் " என்று கூறியிருப்பார்.

\* புனிணைப் பயணம்

வினா- விடை

① படகின் செல்லும்போது உலங்குகள் ஏன் திடீரென அலறின?

விடை: உலங்குகள் படகின் செல்லும்போது, திடீரென்று அந்தில் நீரின் மேகம் அதிகரித்தது. அதனால் படகு ஒரு பக்கமாகச் சாய்ந்ததனால் உலங்குகள் அலறின.

② நதி முகையிடம் என்ன கூறியது?

விடை: = நதி முகையிடம் இதற்கு முன் ஒரு முகை  
விலங்குகளைச் சாப்பிட்டதால் செரிமானம்  
ஆகாமல் இறந்துவிட்டது.

\* " விழு முறிவுச் செடிகளை நாங்கள்  
தின்றுள்ளதால், எங்களை யார் கடித்தாலும்  
அவர்கள் இறந்து விடுவார்கள் " என்று நதி முகையிடம்  
கூறியது.

③ இக்கதையில் உனக்குப் பிடித்த விலங்கு எது? ஏன்?

விடை: எனக்குப் பிடித்த விலங்கு நதி. ஏனெனில்  
நதி தன் தந்திரத்தால் உடனிருந்த அனைத்து  
விலங்குகளையும் காப்பாற்றியது.

\* உள்ளங்கையில் ஐர் உலகம்

I. வினா- விடை

① கணினியின் பயன்கள் யாவை?

விடை: கணினியின் பயன்கள் சில:-

(i) உலகின் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும்  
கணினி மூலம் அறியலாம்.

(ii) இணையத்தின் வாயிலாக அனைவரையும்  
இணைக்கச் செய்கிறது.

iii) தகவல் தொழில் நுட்பத் துறையில் நமக்குத்  
தேவையான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன்  
தெரிவிக்கிறது.

iv) அனைத்து துறைகளிலும் கணினியின் உதவி  
நமக்கு பயன்படுகிறது.

2. 'தகவல் களஞ்சியம் நான்தானே' என்று இப்பாடல்  
எதைக் கூறுகிறது?

'தகவல் களஞ்சியம் நான்தானே' என்று  
இப்பாடல் கணினியைக் கூறுகிறது.